

க.பொ.த (உ/த)ப் பரீட்சை - 2013

வணிகக் கல்வி I

நேரம் : 2 மணித்தியாலம்

01. வணிகத்தின் முதன்மைக் கருமங்களை எடுத்துக் காட்டும் தொகுதி எது?
1. உற்பத்தி, பண்டமாற்று, சந்தைப்படுத்தல், பணப்பயன்பாடு, நிதியிடல்
 2. சந்தைப்படுத்தல், வியாபாரம், நிதியிடல், பணப்பயன்பாடு, நிர்வாகம்
 3. உற்பத்தி, சந்தைப்படுத்தல், ஆராய்ச்சியும் அபிவிருத்தியும், நிதியிடல், நிர்வாகம்
 4. சந்தைப்படுத்தல், பணப்பயன்பாடு, வியாபாரம், நிதியிடல், நிர்வாகம்
 5. உற்பத்தி, பண்டமாற்று, நிதியிடல், கைத்தொழிற்புரட்சி, வியாபாரம்
02. கீழே தரப்பட்டுள்ள அட்டவணையில் வணிகம் தொடர்பான எண்ணக்கருக்களும் அவற்றுக்கான விளக்கங்களும் காட்டப்பட்டுள்ளது. அவற்றைப் பொருத்தும்போது கிடைக்கும் சரியான விடை யாது?

	எண்ணக்கரு		விளக்கம்
1	நேரில் உற்பத்தி	A	இருபக்க உடன்பாட்டுடன் இரு சாராரும் நமக்கிடையே உற்பத்திகளை பகிர்தல்
2	கேள்வி	B	தனியார்துறை ஒத்துழைப்புடன் ஏற்றுமதியை அதிகரித்தல்
3	பரிமாற்று	C	சந்தையை மையமாகக் கொண்ட உற்பத்திகள்
4	இலங்கையின் கைத்தொழிற் கொள்கை	D	குறித்த பொருள் அல்லது சேவைக்கான ஒருவரது விருப்பமும்

வணிகத் தொழிற்பாடுகளையும் அதற்குப் பொருத்தமான கருத்தையும் தரும் இணைப்பைத் தெரிக

1. 1C, 2D, 3A, 4B
2. 1B, 2C, 3D, 4A
3. 1D, 2E, 3B, 4A
4. 1C, 2D, 4B, 3A

03. வணிகமொன்றின் பேரினச் சூழல் சக்திகள் X நிரலிலும் பேரினச்சூழல் சக்திகளுக்குரிய மாறிகள் Y நிரலிலும் காட்டப்பட்டுள்ளன.

	X நிரல்		Y நிரல்
A	பொருளாதாரச் சூழல்	1	மூலப்பொருள் பற்றாக்குறை / கல்வி மட்டம், சூழல் மாசுபடல்
B	சமூக, கலாசாரச்சூழல்	2	வயது அமைப்பு / மக்கள் கலப்பு / வீட்டுச் சூழல்
C	மக்கட் சூழல்	3	தனிநபர் நம்பிக்கை / பெறுமதி / பழக்க வழக்கம்
		4	வட்டிவீதம் / சேவைப் பணியகம் / பண வீக்கம்
		5	குடும்ப அமைப்பு / அரசு சட்டதிட்டங்கள் / தனிநபர் நம்பிக்கை

மேற்குறிப்பிட்ட X நிரலையும் Y நிரலையும் பொருத்துமிடத்து கிடைக்கும் விடைத் தொகுதி

1. A1, B2, C3
 2. A2, B1, C5
 3. A2, B2, C1
 4. A4, B3, C2
 5. A5, B4, C3
04. “வணிகங்கள் தமது வணிகச் செயற்பாடுகள் தொடர்பிலும் அதனால் சமூகத்தில் ஏற்படும் தாக்கங்கள் தொடர்பிலும் காணப்படும் தனிப்பட்ட பொறுப்பு சமூகப் பொறுப்பாகும்”
- மேற் கூறப்பட்ட வணிகங்களின் சமூகப் பொறுப்பு தொடர்பான வரைவிலக்கணத்தை முன் வைத்துள்ள நாடு
1. தாய்வானுடைய வரைவிலக்கணம்
 2. பிலிப்பைன்ஸ் வரைவிலக்கணம்
 3. பிரேசில் நாட்டின் வரைவிலக்கணம்
 4. இந்தியாவின் வரைவிலக்கணம்
 5. அமெரிக்க ஐக்கியக் குடியரசின் வரைவிலக்கணம்

05. இலங்கையில் திரட்டப்படும் வரிகள் கீழே தரப்பட்டுள்ளது

- A - தனிநபர் வருமான வரி, கம்பனி இலாப வரி
- B - மதுபான வரி, சாராய வரி, கள்ளுவரி
- C - சுங்கவரி, இறக்குமதி வரி, ஏற்றுமதி வரி
- D - ஒப்படைப்பு வரி, வாகனம் மாற்றும் வரி, மோட்டார் வாகனப் பதிவுக் கட்டணம்
- E - மொத்த விற்பனை வரி, வணிக நிறுவன வரி, பொழுதுபோக்கு வரி

மேலேயுள்ள வரிகளை அறவிடும் அரசு நிறுவனங்களை ஒழுங்கு முறையில் வகைப்படுத்தும் போது கிடைக்கும் சரியான விடைத் தொகுதி

1. வருமான வரித் திணைக்களம், சுங்கத் திணைக்களம், மதுவரித்திணைக்களம், மாகாண பிரதேச சபைகள், மோட்டார் வாகனத் திணைக்களம்
2. சுங்கத் திணைக்களம், மதுவரித்திணைக்களம், வருமான வரித்திணைக்களம், மோட்டார் வாகனத் திணைக்களம், மாகாண சபை பிரதேச சபை
3. மோட்டார் வாகனத் திணைக்களம், மாகாண பிரதேச சபைகள், வருமான வரித் திணைக்களம், சுங்கத் திணைக்களம், மது வரித்திணைக்களம்
4. வருமான வரித் திணைக்களம், மதுவரித் திணைக்களம், சுங்கத் திணைக்களம், மோட்டார் வாகனத் திணைக்களம், மாகாண சபை பிரதேச சபை
5. மதுவரித் திணைக்களம், வருமான வரித் திணைக்களம், சுங்கத் திணைக்களம், மாகாணசபை பிரதேச சபை, மோட்டார் வாகனத் திணைக்களம்

06. உயர் தொழில்நீதியான வணிகம் தொடர்பில் பெரும்பாலும் கைக்கொள்ளப்படும் அமைப்பு முறையாக உள்ளது.

1. தனியுடமை வணிகங்கள்
2. பங்குடமை வணிகங்கள்
3. வரையறுத்த தனியார் கம்பனிகள்
4. மக்கள் கம்பனிகள்
5. வரையறுத்த பொதுக்கம்பனிகள்

07. கூட்டிணைக்கப்பட்ட கம்பனிகளில் காணக்கூடிய பொதுவான பண்புகளில் சில கீழே காட்டப் பட்டுள்ளன.

- A - பொறுப்பு வரையறுக்கப்பட்டிருத்தல்
- B - உச்சப்பங்குதாரர் எண்ணிக்கையில் வரையறையில்லை
- C - ஆகக்குறைந்த பங்குதாரர் எண்ணிக்கை 1 ஆக இருத்தல்
- D - ஆகக் குறைந்த இயக்குநர் 2 ஆக இருத்தல்
- E - பங்குகளை அல்லது ஏனைய பிணைப் பத்திரங்களைப் பகிரங்கமாக வெளியீடு செய்ய முடிதல்
- F - மனித அந்தஸ்துள்ள சட்ட அலகொன்றாக இருத்தல்
- G - நீடித்த வாழ்வு காணப்படுதல்

மேலே தரப்பட்ட பண்புகளுள் வரையறுக்கப்பட்ட சொந்தக்கம்பனி, பொதுக்கம்பனி என்ற இரண்டு வகைக்குரிய பொதுப்பண்புகளை உள்ளடக்கிய சரியான விடைத்தொகுதி எது?

1. A, B, C யும் G ஆகும்
2. A, C, F யும் G ஆகும்
3. A, B, F யும் G ஆகும்
4. B, C, Dயும் F ஆகும்
5. C, D, E யும் F ஆகும்

08. முயற்சியாண்மையின் திறன் விருத்திகளில் செல்வாக்குச் செலுத்தும் சக்திகளின் தொகுதி பின்வருவனவற்றுள் எது?

1. சுயநம்பிக்கை, முகாமை, வளம்
2. முகாமைக்குழு, நிதி, வினைத்திறன்
3. சந்தர்ப்பம், முகாமைக்குழு, எண்ணம்
4. செயற்பாடு, வளம், புதிய எண்ணங்கள்
5. சந்தர்ப்பம், முகாமைக்குழு, வளம்

09. முயற்சி தொடர்பான தீர்மானங்களையும் தனித்து முயற்சியாளராலேயே மேற்கொள்ளப்படும் தலைமைத்துவப் பாங்கு அழைக்கப்படுவது

1. ஜனநாயக தலைமைத்துவம்
2. சர்வாதிகார தலைமைத்துவம்
3. சமத்துவ தலைமைத்துவம்
4. தடையில்லாத தலைமைத்துவம்
5. மேற்கூறிய அனைத்தும்

10. பாலசிநி ஒரு வணிகராவார். அவருக்குக் கிடைக்கும் காசோலைகள் சிலவற்றில் கீழ்வரும் பண்புகளைக் காணக்கூடியதாகவுள்ளது.

- A - காசோலையின் முகப்பில் கோடுகளுக்கிடையே வணிக வங்கியொன்றின் பெயர் எழுதப்பட்டுள்ளது.
- B - காசோலையின் முகப்பில் சமாந்தரமாக இரு கோடுகள் வரையப்பட்டிருந்தது
- C - காசோலையில் அல்லது காவிக்கு என்ற அச்சிடப்பட்ட பதம் வெட்டப்படாது அப்படியே இருந்தது.
- D - காசோலையின் முகப்பில் பெறுனரது பெயர் எழுதப்பட்டிருந்தது. அல்லது காவிக்கு என்ற சொல் வெட்டப்பட்டிருந்தது.

மேலே குறிப்பிட்ட பண்புகளுக்கு ஏற்ப A, B, C, D என்ற பண்புகளுடன் கூடிய காசோலைகளை ஒழுங்குமுறையில் குறிப்பிடக்கூடியது

1. சிறப்புமுறை குறுக்கு கோடிட்ட காசோலை / காவியின் காசோலை / பொதுமுறைக் குறுக்குக் கோடிட்ட காசோலை / கட்டளைக் காசோலை
2. சிறப்பு முறைக் குறுக்குக் கோடிட்ட காசோலை / காவியின் காசோலை / பொதுமுறைக் குறுக்குக் கோடிட்ட காசோலை / கட்டளைக் காசோலை
3. சிறப்பு முறைக் குறுக்குக் கோடிட்ட காசோலை / பொதுமுறைக் குறுக்குக் கோடிட்ட காசோலை / காவியின் காசோலை / கட்டளைக் காசோலை
4. காவியின் காசோலை / பொதுமுறைக் குறுக்குக் கோடிட்ட காசோலை / காவியின் காசோலை / கட்டளைக் காசோலை
5. கட்டளைக் காசோலை / சிறப்புமுறைக் குறுக்குக் கோடிட்ட காசோலை / காவியின் காசோலை / குறுக்குக் கோடிட்ட காசோலை

11. இலங்கை காப்புறுதிச் சபை பின்வரும் கருமங்களில் எவற்றை ஆற்ற முடியாது

1. காப்புறுதிக் கம்பனிகளைப் பதிவு செய்தல்
2. காப்புறுதிக் கம்பனிகளுக்கு கடன் வசதியளித்தல்
3. காப்புறுதி முகவர்களைப் பதிவு செய்தல்
4. காப்புறுதிக் கம்பனிகளது பதிவை இரத்துச் செய்தல்
5. காப்புறுதி வணிகத்தின் மேம்பாட்டிற்காக செஸ் (CESS) வரியை விதித்தல்

12. வாய்மொழி மூல தொடர்பாடலின் பிரிவுகள் X நிரலிலும் அவற்றுக்கான உதாரணங்கள் Y நிரலிலும் காட்டப்பட்டுள்ளன.

	X நிரல்		Y நிரல்
A	உள்ளக தொடர்பாடல்	1	கலந்துரையாடல்
B	வெளியக தொடர்பாடல்	2	கைத்தொலைபேசி
		3	தொலைபேசி
		4	ஒலிபெருக்கி
		5	கருத்தரங்கு

1. A 1 – 5, B 2 – 3 - 4
2. A 2 – 3, B 1 – 4 – 5
3. A 1 – 4, B 2 – 3 – 5
4. A 3 – 4, B 2 – 3 – 5
5. A 5 – 2, B 1 – 3- 4

13. போக்குவரத்து முறையொன்றில் இருக்க வேண்டிய பண்புகளை உள்ளடக்கிய விடைத்தொகுதி

1. பாதுகாப்பு / கிடைப்பனவுத் தன்மை / சக்தி / பாதை
2. கொள்ளளவு / கிடைப்பனவுத் தன்மை / பாதை / வேகம்
3. கிரயம் / பாதுகாப்பு / கொள்ளளவு / சக்தி
4. பாதுகாப்பு / வேகம் / பாதை / கொள்ளளவு
5. கொள்ளளவு / கிரயம் / பாதுகாப்பு / வேகம்

14. சர்வதேச வியாபாரத்தின் வளர்ச்சிக்கு எதிராக ஏற்படும் தடைகள் சில கீழே தரப்பட்டுள்ளன.

- A - மொழி ரீதியிலான வேறுபாடுகள்
- B - சுங்கவரி விதித்தல்
- C - பொருளாதாரத் தடை விதித்தல்
- D - இறக்குமதி ஒதுக்கீட்டினைத் தீர்மானித்தல்

- E - கலாசார வேறுபாடுகள்
F - செலாவணிக் கட்டுப்பாடு

மேலே குறிப்பிட்ட தடைகளை இயற்கைத் தடை, இயற்கையல்லாத தடைகள் என ஒழுங்குபடுத்தும்போது இயற்கையல்லாத தடைகளாக அமையும் தொகுதி எது?

1. BEF 2. BCDF 3. BEDF 4. ACF 5. ACDF

15. வெளிநாட்டு வர்த்தகத்திற்கு எதிராகக் காணப்படும் தடைகளை இழிவுபடுத்த உருவாக்கப் பட்டிருக்கும் அமைப்புக்களில் உள்ளடங்காத அமைப்பு எது?

1. உலக வர்த்தக அமைப்பு (WTO)
2. புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பான சர்வதேச வங்கி (IBRD)
3. ஐரோப்பியச் சங்கம்
4. சர்வதேச நாணய நிதியம் (IMF)
5. எட்டு நாடுகள் குழு (G8)

16. ஹென்றி மின்ஸ்பேர்கின் கருத்திற்கமைய தகவலளிப்பு வகிபாகம் என்பதன் கீழ் முகாமையாள ரொருவர் ஏற்படும் வகிபாகம் எதுவென அடையாளம் காண்க.

1. மேலதிகாரி 2. தலைவர்
3. தொடர்புகளைப் பேணுபவர் 4. நடுநிலையாளர்
5. கண்காணிப்பாளர்

17. திணைக்களப்படுத்தக்கூடிய அடிப்படை அல்லாதது பின்வருவனவற்றுள் எது?

1. தொழிற்பாட்டு அடிப்படை 2. உற்பத்திப் பொருள் அடிப்படை
3. ஊதிய அடிப்படை 4. வாடிக்கையாளர் அடிப்படை
5. பூகோள ரீதியான அடிப்படை

18. A - அலகுக் கிரயம் குறைவு
B - விசேட உபகரணங்களும் கருவிகளும்
C - சந்தை தொடர்பாக கவனம் செலுத்தப்படுதல்
D - நட்ட அச்சம் இல்லாதிருத்தல்
E - நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்த முடியும்

இவற்றுள் பாய்ச்சல் உற்பத்திக்குப் பொருத்தமானதாகக் காணப்படும் பண்புகள் எவை?

1. ACE 2. ABC 3. BCE 4. BDE 5. ABC

19. உற்பத்திச் செயன்முறையின்போது ஒத்த தன்மை கொண்ட பொறிகளையும் விசேடமான பொறிகளையும் வெவ்வேறாக சிறு கலங்களில் பொருத்தப்பட்டு உற்பத்தி நடவடிக்கைகள் பாய்ந்து செல்லும் முறையில் இடம்பெறும் இட அமைவுத் திட்டமிடல் எவ்வாறு அழைக்கப்படும்?

1. செயன்முறைத் தளவமைப்பு
2. உற்பத்திப் பொருள் தளவமைப்பு
3. கலத் தளவமைப்பு
4. நிலையான இடத் தளவமைப்பு
5. உற்பத்திச் செயன்முறைத் தளவமைப்பு

20. மனித வளமுகாமைத்துவத்தின் சிறப்பு நோக்கங்களில் ஒன்றாக அமைவது எது?

1. தொழில் உருவாக்கம்
2. வேலைப் பகுப்பாய்வு
3. ஊழியர் வினைத்திறனை அபிவிருத்தி செய்தல்
4. மனிதவளத் திட்டமிடல்
5. ஆட்சேர்ப்பு

21. நிறுவனமொன்றிற்குப் பயன்படுத்தக்கூடிய ஆட்சேர்ப்பு முறைகளாகக் கருதக்கூடியது

1. விண்ணப்பங்களைக் கோரல் மூலம்
2. நேர்முகப் பரீட்சை மூலம்
3. ஊடக விளம்பரம் மூலம்
4. ஆளுமைப் பரீட்சை மூலம்
5. மருத்துவப் பரிசோதனை மூலம்

22. நிறுவனமொன்றில் ஊழியர் அசைவினை மேற்கொள்ளமுடியாத முறை பின்வருவனவற்றுள் எது?
1. பதவி உயர்வு
 2. இடமாற்றம்
 3. பதவி நீக்கம்
 4. பதவி இறக்கம்
 5. நடிபாங்கு
23. தொழிற்சங்களின் செயற்பாடொன்றாக அமையாதது பின்வருவனவற்றுள் எது?
1. சட்டப்படி வேலைசெய்தல்
 2. பகிஷ்கரிப்பு
 3. வேலைநிறுத்தம்
 4. கூட்டுப்பேரம் பேசுதல்
 5. இடமாற்றம் செய்தல்.
24. தரவு ஒழுங்கமைக்கும் கருமங்களுள் அடங்காததைத் தெரிவு செய்க.
1. வகைப்படுத்தல்
 2. தெரிவு செய்தல்
 3. கணித்தல்
 4. வழங்குதல்
 5. பொழிப்பாக்கல்
25. நிறுவனமொன்றில் மனிதவள முகாமைத்துவமொன்றில் பயன்படுத்தக்கூடிய தகவல்முறை பின்வருவனவற்றுள் எது?
1. பண முகாமைத்துவம்
 2. நிதித்திட்டமிடல்
 3. நிதி எதிர்வு கூறல்
 4. ஆற்றுகை மதிப்பீடு
 5. சந்தை ஆராய்ச்சி
26. உலளாவிய வலையமைப்பில் (w.w.w) பிரவேசிப்பதற்கு web browser எனும் மென்பாகம் அவசியமாகும். அவ்வாறான மென்பாகங்களில் தற்பொழுது பிரபல்யமடைந்துள்ள மென்பாகத்தின் தொகுதி எது?
1. Google, Yahoo, Internet explorer
 2. Msn, LYCOS, Netscape, Mosaic
 3. Google, LYCOS, Msn, Mosaic
 4. Msn, Netscap, LYCOS, Internet
 5. Internet explorer, Netscape, Mosaic
27. ஒரு மைய கணினிக்கு ஏனைய கணினிகளைத் தொடர்புபடுத்தி உருவாக்கப்பட்டுள்ள வலையமைப்பு பின்வருவனவற்றுள் எது?
1. நட்சத்திர வலையமைப்பு (Star network)
 2. மரவலையமைப்பு (Tree network)
 3. வளைய வலையமைப்பு (Ring network)
 4. பஸ் வலையமைப்பு (Bus network)
 5. மட்டுப்படுத்தப்பட்ட பரப்பு வலையமைப்பு (Local Arianet work)
28. ஒரு தனிநபர் அல்லது அமைப்பொன்றின் தேவையினை அல்லது விருப்பத்தினை நிறைவு செய்யக்கூடிய உற்பத்திகள் தொடர்பாக முயற்சியாளரின் உருவாகின்ற மனநிலை எவ்வாறு அழைக்கப்படும்?
1. வணிகத்திட்டம்
 2. வணிக எண்ணம்
 3. வணிக இலக்கு
 4. வணிக நோக்கம்
 5. நிதித்திட்டம்
29. வணிகத் திட்டமொன்றில் முதலில் இடம்பெறுவதும் ஆனால் இறுதியாகத் தயாரிக்கப்படுவதுமான பகுதி எது?
1. சந்தைப்படுத்தல் திட்டம்
 2. வணிக விபரம்
 3. கட்டளைச் சுருக்கம்
 4. செயற்பாட்டுத் திட்டம்
 5. நிதித் திட்டம்
30. வணிகத் திட்டமொன்றில் உள்ளடக்கப்படும் தகவல் ஒன்று
1. எதிர்பார்க்கும் விற்பனையளவு
 2. மதிப்பிடப்பட்ட செயற்திட்டக் கிரயம்
 3. சந்தைப்படுத்தல் திட்டம்
 4. உற்பத்தியளவு
 5. ஓர் அலகிற்கான கிரயம்

31. தொடக்கம் 40 வரையுள்ள வினாக்களுக்குப் பொருத்தமான சொற்களுடன் வெற்றிடங்களை நிரப்பி விடை எழுதுக.

31. இலாபம் பெறும் நோக்கில் மனித தேவைகள் விருப்பங்களை நிறைவு செய்வதற்குத் தேவையான பொருட்கள் சேவைகளை (i) (ii) (iii) என்பவற்றுடன் இணைந்த அனைத்து நடவடிக்கைகளும் பொதுவாக வணிகம் எனப்படுகிறது.

32. உற்பத்தி, விநியோகம் (i) (ii) (iii) (iv) போன்றவை அடிப்படை வணிகச் செயற்பாடுகளாகும்.

33. வணிக உள்ளகச் சூழல் என்பது அமைப்பினுள் காணப்படுகின்ற அதில் பாதிப்பைச் செலுத்துகின்ற ஆகும்.

34. அரசின் வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்படுகின்ற அரச வருமானங்கள் (i) (ii) என வகைப்படுத்தப்படுவதோடு, அரச செலவினங்கள் (1) (2) எனவும் வகைப்படுத்த முடியும்.

35. உறுதியான தொழிலொன்று தொடர்பாக விண்ணப்பதாரியின் பொருத்தப்பாட்டினை அளவிடுவதற்காக முகத்திற்கு முகம் (நேருக்கு நேர்) வாய்மொழி மூலம் கலந்துரையாடக்கூடிய மதிப்பீட்டு முறையொன்றாக முறையினைக் கூறலாம்.

36. மூலப்பொருட்களையும் முடிவுப் பொருட்களையும் பேணி களஞ்சியக் கிரயத்தினை இழிவுபடுத்திக் கொள்வதற்காக பின்பற்றப்படுகின்ற முறையொன்றாக JIT முறையைக் கூறலாம்.

37. நுகர்வோரினது தேவையையும் விருப்பங்களையும் நிறைவு செய்துகொள்ளும் பொருட்டு பரிமாற்றத்திற்கு விரும்பும் சக்தியுள்ள பல்வேறுபட்ட களின் சேர்க்கை சந்தையாகும்.

38. இலங்கையில் பயன்படுத்தப்படுகின்ற நிதிக்கருவிகளாக , வணிகப் பத்திரங்கள், சாதாரண பங்குகள் , திறைசேரி முறிகள் என்பவற்றைக் குறிப்பிடலாம்.

39. வேலையொன்றை நிறைவேற்றுவதற்கு வேலைப் பொறுப்பேற்பவரிடம் காணப்பட வேண்டிய தகைமைகளை உள்ளடக்கிய ஆவணம் ஆகும்.

40. தொலைத்தொடர்புகள், கணினித் தொழில்நுட்பங்களினூடாக வாய்மொழி, படம், குறியீடு, எண்கள் எனும் வகைகளில் தகவல்களைப் பெற்றுக்கொள்ளுதல், தயாரித்தல், களஞ்சியப் படுத்தல், வழங்குதல் என்பன எனக் குறிப்பிடலாம்.

41 தொடக்கம் 50 வரையுள்ள வினாக்களுக்கு மிகவும் பொருத்தமான விடைகளைத் தரப்பட்டுள்ள வெற்றிடங்களில் எழுதுக.

41. தகவல் தொழில்நுட்பம் (i) (ii) எனும் தொழில்நுட்ப துறைகளின் சேர்க்கையாகும்.

42. கம்பனியொன்றைக் கூட்டிணைக்கும்போது கம்பனிப் பதிவாளருக்குச் சமர்ப்பிக்கவேண்டிய ஆவணங்கள்

(i)

(ii)

(iii)

(iv)

43. சிறிய வணிகங்களுக்கு கைத்தொழில் அபிவிருத்திச் சபை பெற்றுக் கொடுக்கின்ற ஊக்குவிப்புகள் யாவை?

(i)

(ii)

(iii)

44. காசோலையுடன் தொடர்புபடும் கட்சியினரைப் பெயரிடுக.

(i)

(ii)

(iii)

45. பொதியிடலின் மூன்று மட்டங்களையும் குறிப்பிடுக.

(i)

(ii)

(iii)

46. வணிகமொன்றின் நிதித்தேவைப்பாட்டின் இருவகைகளையும் தருக.

(i)

(ii)

47. கொழும்பு பங்குபரிவர்த்தனை நிலையத்தின் செயற்பாட்டுத் திறமை மதிப்பிடப்படுவதற்காகப் பயன்படுத்தப்படும் சந்தைச் சுட்டிகள் (விலைச்சுட்டி) மூன்றினைத் தருக.

(i)

(ii)

(iii)

48. பதவியில் இணைத்துக்கொள்ளப்பட்ட புதிய ஊழியர் அப்பதவியில் நிரந்தரமாவதற்கு முன்னர் பூர்த்தி செய்ய வேண்டிய காலம் ஆகும்.

49. நிதிமுகாமையாளரால் மேற்கொள்ளப்படும் இரு முக்கிய தீர்மானங்களும் எவை?

(i)

(ii)

50. உற்பத்திச் செயன்முறையின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை இடம்பெறும் உள்ளீடுகள் மாற்றல் களுக்கு உட்படுத்துகின்ற செயன்முறை இடம்பெறுகின்ற முறையினை விபரமாகக் காட்டுவது எனப்படும்.



வணிகக் கல்வி

1	-	3
2	-	1
3	-	4
4	-	5
5	-	4
6	-	2
7	-	2
8	-	5
9	-	4
10	-	3

வினாத்தாள் I

11	-	2
12	-	1
13	-	5
14	-	2
15	-	3
16	-	5
17	-	3
18	-	1
19	-	3
20	-	3

விடைகள்

21	-	3
22	-	5
23	-	4
24	-	5
25	-	5
26	-	5
27	-	1
28	-	2
29	-	1
30	-	3

31. (i) உற்பத்தி செய்தல் (ii) விநியோகத்தல் (iii) விற்பனை
32. (i) நிதிச் செயற்பாடு (ii) மனித வளங்கல்
(iii) ஆய்வும் அபிவிருத்தியும் (iv) நிர்வாகம்
33. குழுக்கள், நிலைமைகள்
34. 1. வரிவருமானம் 2. வரியல்லா வருமானம்
3. மூலதனச் செலவு 4. நடைமுறைச் செலவு
35. நேர்முகப் பரீட்சை
36. பூச்சியமட்டத்தில்
37. கொள்வனவு, வாடிக்கையாளர்
38. திறைசேரி உண்டியல்கள், முன்னுரிமைப்பங்குகள்
39. வேலை குறித்துரைத்தல்
40. தகவல் தொழில்நுட்பம்
41. (i) கணணி தொழில்நுட்பம் (ii) தொடர்பாடல் தொழில்நுட்பம்
42. (i) பதிவு விண்ணப்பப்படிவம் (ii) அமைப்ப அகவிதி
(iii) இயக்குநர் சம்மதக் கடிதம் (iv) செயலாளர் சம்மதக் கடிதம்
43. (i) ஆலோசனைச் சேவை (ii) தொழில்நுட்ப சேவை
(iii) உட்கட்டமைப்பு வசதிகள்
44. (i) பெறுபவர் (ii) சாட்டுதல் செய்பவர்
(iii) சாட்டப்படுவோர்
45. (i) ஆரம்ப பொதியிடல் (ii) இரண்டாம் நிலைப் பொதியிடல்
(iii) போக்குவரத்துப் பொதியிடல்
46. (i) குறுங்கால நிதித்தேவைப்பாடு (ii) நீண்டகால நிதித் தேவைப்பாடு
47. (i) அனைத்துப் பங்கு விலைச்சுட்டி (ii) மிலங்கா விலைச்சுட்டி
(iii) மொத்த திரும்பல் விலைச்சுட்டி
48. தகுதிகாண் காலம்
49. (i) முதலீட்டுத் தீர்மானம் (ii) நிதித்தீர்மானம்
50. உற்பத்தித்திட்டம்